



தமிழ்நாடு தகவல் ஆணையம்  
எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

**ஆணை நாள்: 18.09.2019 (பிற்பகல்)**

**முன்னிலை**

திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,  
மாநில தகவல் ஆணையர்

.....

**வழக்கு எண்.SA 8008/E/2018**

திரு கா.சரவணன்

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
வேளச்சேரி,  
சென்னை - 113.

... பொது அதிகார அமைப்பு

**பார்வை:-**

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	21.07.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	22.09.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	25.10.2018

\*\*\*\*\*

**ஆணை**

இன்று (18.09.2019) பிற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு கா.சரவணன் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக, பொதுத் தகவல் அலுவலர், திருமதி மு.கோமதி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், வேளச்சேரி, சென்னை ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 21.07.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் ஊரூர் கிராமம், பிளாக் எண்.15ல் மாவட்ட ஆட்சியர் மூலம் ராயத்துவாரி மனை, நில பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ள மனைகளின் விவரம், J1/77686/87 dt.18.09.87 இக்கடித்தின் நகல், TK/B2/III/185/87-88 dt.05.10.88 இக்கடித்தின் நகல், sd/242/87-88 dt.05.10.87 TR DT:29.07.2016 இக்கடித்தின் நகல், B4/Tr/47/94-95 dt.23.04.94 TRDT:29.07.2016 இக்கடித்தின் நகல், ஊரூர் கிராமம், பிளாக் எண்.15ல் மாவட்ட ஆட்சியர் மூலம் ராயத்துவாரி மனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது சம்மந்தமான கோப்புகளை பார்வையிட்டு நகல் எடுக்க அனுமதி கோரியும் என 5 இனங்களில் தகவலாகக் கோரி பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்கார வேலர் மாளிகை, சென்னை என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. மேல்முறையீட்டாளரின் மனுவானது 16.08.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாகப் பொதுத் தகவல் அலுவலர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், வேளச்சேரி வட்டம், சென்னை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை இலவசமாகப் பெற்றுத் தருமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 22.09.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அலுவலகம், வேளச்சேரி வட்டம், சென்னை அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னரும் பொது அதிகார அமைப்பினரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலைப் பெற்றுத் தருமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 25.10.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (18.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளருக்கு 18.09.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக மேற்படி தகவலை மேல்முறையீட்டாளருக்கு வழங்கத் தயாராகக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்து, இன்றைய விசாரணையின்போது மேல்முறையீட்டாளருக்கு நேரில் சார்வு செய்தார்.

5. பொதுத் தகவல் அலுவலரால் வழங்கப்பட்ட தகவலைப் பெற்றுக்கொண்ட மேல்முறையீட்டாளர், தான் கோரிய தகவலை முழுமையாகப் பெற்றுக் கொண்டதாகவும், தகவல் கிடைக்கப் பெற்றதற்கு மாநில தகவல் ஆணையத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஆணையத்தின் முன்பு தெரிவித்தார். இதனை ஆணையம் பதிவு செய்து, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்  
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப்பதிவாளர்.

வழக்கு எண்.SA 8008/E/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
வேளச்சேரி,  
சென்னை - 113.

மனுதாரர்

திரு கா.சரவணன்,  
எண்.92, 3-வது குறுக்கு தெரு,  
திருவள்ளூர் நகர், பெசன்ட் நகர்,  
சென்னை - 600 090.

Copy to: Judgement File.

"VP / PA -25.09.19"